

January 4, 2022

BSE Limited

Department of Corporate Relationship
1st Floor, New Trade Ring, Rotunda Building
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Mumbai- 400001
Scrip Code: 524742

National Stock Exchange of India Ltd.,

Department of Corporate Services
Exchange Plaza, 5th Floor,
C-1, Block G, Bandra Kurla Complex,
Bandra (E), Mumbai – 400 051
Scrip Code: CAPLIPOINT.

Dear Sir/Madam,

Sub: Newspaper Advertisement - Transfer of unclaimed dividend/ equity shares to Investor Education and Protection fund (IEPF) Account


In accordance with Investor Education and Protection fund (IEPF) Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as amended from time to time, the Company had published the captioned advertisement in newspapers viz., Financial Express (English) and Maalai Malar (Tamil) on January 4, 2022.

Pursuant to applicable regulations of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith copies of the newspaper advertisements.

This is for your kind information and records.

Thanking You,

Sincerely yours,
For **Caplin Point Laboratories Limited**



Dinesh R G
Company Secretary

Encl: A/a

Software exporters set for strong revenue growth in Q3: Report

PRESS TRUST OF INDIA
Mumbai, January 3

EXPORT-DEPENDENT SOFTWARE COMPANIES are set to report a strong sequential revenue growth in the range of 2.2-6% in the seasonally weak December quarter, according to a report.

The December 2021 quarter earnings season will begin later this week or early next week with industry leaders TCS and Infosys announcing their numbers. In a report released on Monday, Kotak Institutional Equities forecast a strong 2.6 to 6 per cent sequential revenue growth in the seasonally weak December 2021 quarter.

The report, which however, did not offer an annualised

number, also said the picture is not rosy on EPS (earnings per share) front as it sees a fall of 15% for some and a growth of 11 per cent for others.

According to the report, HCL, Wipro and Tech Mahindra will lead the growth chart among large-caps and IT Infotech (ITI) among mid-caps of the industry that has seen strong headcount addition with higher fresher intake, amid high attrition on one hand and muted total new contracts on the other but strong actual deal-making.

December is a seasonally lean period due to furloughs. Despite the impact of furloughs, the report sees strong revenue growth led by high discretionary and continuing transformation spending.

Tech Mahindra gets data analytics specialisation in Google Cloud partner program

IT COMPANY TECH Mahindra on Monday announced it has achieved the Data Analytics specialisation certification in the Google Cloud Partner Advantage Program, strengthening its expertise in data analytics space.

As a premier partner for Google Cloud, Tech Mahindra has been at the forefront of enabling cloud adoption for enterprises globally, the firm said. This is the fourth recognition for Tech Mahindra's partnership with Google Cloud.

"Tech Mahindra has announced today that it has achieved the Data Analytics specialisation certification in the Google Cloud Partner Advantage Program..." the company statement said.

—PTI



BEM LIMITED

(Schedule A Company under Ministry of Defence)

Registered Office: "BEM Soudha", 2/31, 4th Main Road, S.R. Nagar, Bengaluru - 560 027.
Tel. & Fax: (080) 22963142, E-mail: cs@beml.co.in, Website: www.bemlindia.in

NOTICE

Notice is hereby given that the following share certificates have been reported lost/misplaced and the holders of the share certificates have applied with the Company for issue of duplicate share certificate:

Name of Shareholders	Folio No.	Cert No.	No of Shares	Distinctive Nos.
OMPRAKASH KHANDELWAL	BES017780	78751	100	33875001-33875100
ZILLAH C M VAZ	BES014044	72146	100	33214501-33214600
SUBHAS M SARDA	BES021659	93099	100	35309801-35309900

Objections, if any, may please be lodged with the Company at the above address within 15 days from the date of publication of this notice. Please note that, if no objection is received within the said period, the Company will proceed further with issuing the duplicate share certificates to the applicants/shareholders.



Bengaluru
03.01.2022

Scan this to know
about Azadi Ka Amrit
Mahotsav

For BEM LIMITED
Sd/-
(SV Ravisekhar Rao)
Company Secretary

E-AUCTION NOTICE
[Sale of Pratibha Industries Limited (In Liquidation) as a Going Concern under Insolvency and Bankruptcy Code, 2016]

Sale of Pratibha Industries Limited (In Liquidation) ("Corporate Debtor") or its business as a going concern under Regulations 32A of the Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016 ("Liquidation Regulations") by the Liquidator appointed by the Hon'ble Adjudicating Authority, National Company Law Tribunal, Mumbai Bench-1 (NCLT) vide order dated 8th February 2021. The sale will be conducted by the Liquidator through the e-auction platform provider which will be disclosed later. The E-auction will be live on the portal from 10th February 2022 from 11:00 am to 02:00 pm IST for qualified bidders.

Sale of the Corporate Debtor or its business as a going concern	Reserve Price#	EMD Amount	Refundable Fee	Minimum Incremental Bid
1. Relinquished assets	₹ 150 Crore	₹ 15 Crore	₹ 7.5 Lakh	₹ 10 Lakh
2. Non-relinquished assets*	₹ 90 Crore	₹ 9 Crore	₹ 7.5 Lakh	₹ 10 Lakh

Eligibility criteria to participate in the e-auction for sale of the Corporate Debtor or its business as a going concern are provided at the website of the Corporate Debtor
<https://www.pratibhagroup.com/pages/liquidation.html>

* The detailed process document will be shared with the qualified bidders which will provide the details and particulars of the non-relinquished assets. The non-relinquished assets have been included only for price discovery and the sale thereof shall take place only subject to consent and relinquishment of security interest by the concerned secured financial creditors under Section 52 of the IBC before confirmation of sale.

The reserve prices mentioned are the reserve prices for all relinquished assets and all non-relinquished assets respectively as a whole.

Other terms and conditions of the E-auction will be shared with qualified bidders:

1. E-auction will be conducted on "AS IS WHERE IS", "WHATSOEVER THERE IS" and "NO RECOURSE" basis through an approved service provider which will be disclosed later. The relevant documents relating to eligibility include under Section 29A of the Insolvency and Bankruptcy Code, 2016 (hereinafter, "IBC"), declarations and General Terms and conditions of online auction sale are available on the website: <https://www.pratibhagroup.com/pages/liquidation.html> Contact: +91 22 6641 4400, Email id: liquidator.pratibha@gmail.com
2. The intending participants are required to deposit refundable Participation Fees as mentioned in the table above as detailed in the document available at website <https://www.pratibhagroup.com/pages/liquidation.html> Contact: +91 22 6641 4400, Email id: liquidator.pratibha@gmail.com
3. The eligible bidders will be later required to deposit refundable Earnest Money Deposit ("EMD") as detailed in the Process Document which will be issued to eligible bidders later.
4. The sale shall be subject to provisions of the IBC and the regulations made thereunder.
5. a) Submission of application form along with Participation fees: 10 January 2022
b) Declaration of eligible participant: 13 January 2022
c) The last date for due diligence (VDR access): 28 January 2022
d) Last Date for submission of EMD: 07 February 2022
e) Date of Auction: 10 February 2022 (11:00 am - 2:00 pm IST)

#The timeline for payment of final sale consideration may be extended at the sole discretion of the Liquidator, to the extent permissible under the applicable laws and regulations. In case the participant is not found to be eligible, the Liquidator shall refund the Participation Fee to the said participant.

All further updates and modifications to this would be notified on the Pratibha Industries Limited website page <https://www.pratibhagroup.com/pages/liquidation.html>

Anil Mehta
Sd/-
Liquidator, Pratibha Industries Limited
Mumbai-400703

Address: 1607/1608, 16th Floor, Cyber One, Behind Odisha Bhawan, Sector-30A, Vashi, Navi Mumbai-400703
Email id: liquidator.pratibha@gmail.com
Registration Number: IBBI/PA-001/IP-P00749/2017-2018/11282
Email id: liquidator.pratibha@gmail.com
Mr. Anil Mehta has been granted a certificate of registration to inter alia act as Liquidator by the Insolvency and Bankruptcy Board of India. The affairs, business and property of Pratibha Industries Limited are being managed by the Liquidator, Anil Mehta, who acts as an agent of Pratibha Industries Limited only and without personal liability.
Place: Mumbai
Date: 04th January 2022

Divine Alloys and Power Co Limited - In Liquidation
Regd. Off. Block A, 139, Regent Estate, 176/14/139, Rajpur Road, Kolkata- 700 092, West Bengal

E-Auction
Sale of Corporate Debtor as a Going Concern under the Insolvency and Bankruptcy Code, 2016
Date and Time of E-Auction: 27th January, 2022 at 11:00 AM to 02:00 PM
(With unlimited extension of 10 minutes each)

Sale Notice

Notice is hereby given for Sale of "M/s Divine Alloys and Power Co Limited - In Liquidation (Corporate Debtor)" as a Going Concern including all the assets forming part of Liquidation estate formed by the Liquidator, appointed by the Hon'ble NCLT Kolkata Bench under the Insolvency and Bankruptcy Code, 2016 and the regulations made thereunder.

Asset	Reserve Price	EMD Amount
Sale of Corporate Debtor as a Going Concern along with all assets including Land & Building, Plant & Machinery and Securities & Financial Assets.	Rs 64.80 Crores	Rs 6.48 Crores

The sale shall be subject to the Terms and Conditions prescribed in the "E-Auction Process Information Document" available at <https://nclt.auctiontigger.net> and www.divinealloysandpower.in and to the following conditions:

1. It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Company to effectuate the sale. Liquidator of M/s Divine Alloys and Power Co. Limited reserves the right to suspend/abandon/cancel/extend or modify process terms and/or reject or disqualify any prospective bidder/bid/offer at any stage of the e-auction process without assigning any reason and without any liability.
2. E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATSOEVER THERE IS" and "NO RECOURSE" basis through approved service provider, M/s. e-Procurement Technologies Limited (Auction Tiger) <https://nclt.auctiontigger.net>.
3. The last date for submission of Eligibility documents and Refundable Deposit as mentioned in the Process Documents is 18th January, 2022. The Bid Documents details and EMD payment details should reach the office of the Liquidator physically or by E-mail at the address given below before 06:00 PM on 25th January, 2022.
4. Any modification in timelines and/or in the "e-auction process information document" including terms and conditions will be notified in the website of the Corporate Debtor i.e www.divinealloysandpower.in
5. For any query, contact Mr Rajesh Kumar Agrawal, mob- 9830201612, mail id- cirp.dvl@gmail.com or Contact: Mr. Praveen Kumar Thevar 9722778828 - 079 6813 6854/55/51, Email ID: praveen.thevar@auctiontigger.net.

Rajesh Kumar Agrawal
Liquidator
Divine Alloys and Power Co Limited- In liquidation
IBBI Regn No.: IBBI/PA-001/IP-P01023/2017-2018/11722
1, Ganesh Chandra Avenue, 3rd Floor, Room No-301, Kolkata- 700013
Date: 03.01.2022
Place: Kolkata

Divine Vidyt Limited - In Liquidation
Regd. Off. Block D, 139, Regent Estate, 176/14/139, Rajpur Road, Kolkata- 700 092, West Bengal

E-Auction
Sale of Corporate Debtor as a Going Concern under the Insolvency and Bankruptcy Code, 2016
Date and Time of E-Auction: 27th January, 2022 at 11:00 AM to 02:00PM
(With unlimited extension of 10 minutes each)

Sale Notice

The Notice is hereby given for Sale of M/s Divine Vidyt Limited - In Liquidation (Corporate Debtor) as a Going Concern including all the assets forming part of Liquidation estate formed by the Liquidator, appointed by the Hon'ble NCLT Kolkata Bench under the Insolvency and Bankruptcy Code, 2016 and the regulations made thereunder.

Asset	Reserve Price	EMD Amount
Sale of Corporate Debtor as a Going Concern along with all assets including Land & Building, Plant & Machinery and Securities & Financial Assets.	Rs 27.40 Crores	Rs 2.74 Crores

The sale shall be subject to the Terms and Conditions prescribed in the "E-Auction Process Document" available at <https://nclt.auctiontigger.net> and www.divinevidyt.in and to the following conditions:

1. It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Company to effectuate the sale. Liquidator of M/s Divine Vidyt Limited reserves the right to suspend/abandon/cancel/extend or modify process terms and/or reject or disqualify any prospective bidder/bid/offer at any stage of the e-auction process without assigning any reason and without any liability.
2. E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATSOEVER THERE IS" and "NO RECOURSE" basis through approved service provider, M/s. e-Procurement Technologies Limited (Auction Tiger).
3. The last date for submission of Eligibility documents and Refundable Deposit for the Participants as mentioned in the Process Documents is 18th January, 2022. The Bid Documents details and EMD payment details should reach the office of the Liquidator physically or by E-mail at the address given below before 06:00 PM on 25th January, 2022.
4. Any modification in timelines and/or in the "e-auction process document" including terms and conditions will be notified in the website of the Corporate Debtor i.e www.divinevidyt.in
5. For any query, contact Mr Rajesh Kumar Agrawal, mob- 9830201612, mail id- cirp.dvl@gmail.com or Contact: Mr. Praveen Kumar Thevar 9722778828 - 079 6813 6854/55/51, Email ID: praveen.thevar@auctiontigger.net.

Rajesh Kumar Agrawal
Liquidator
Divine Vidyt Limited- In liquidation
IBBI Regn No.: IBBI/PA-001/IP-P01023/2017-2018/11722
1, Ganesh Chandra Avenue, 3rd Floor, Room No-301, Kolkata- 700013
Date: 03.01.2022
Place: Kolkata

Divine Vidyt Limited - In Liquidation
Regd. Off. Block D, 139, Regent Estate, 176/14/139, Rajpur Road, Kolkata- 700 092, West Bengal

E-Auction
Sale of Corporate Debtor as a Going Concern under the Insolvency and Bankruptcy Code, 2016
Date and Time of E-Auction: 27th January, 2022 at 11:00 AM to 02:00PM
(With unlimited extension of 10 minutes each)

Sale Notice

The Notice is hereby given for Sale of M/s Divine Vidyt Limited - In Liquidation (Corporate Debtor) as a Going Concern including all the assets forming part of Liquidation estate formed by the Liquidator, appointed by the Hon'ble NCLT Kolkata Bench under the Insolvency and Bankruptcy Code, 2016 and the regulations made thereunder.

Asset	Reserve Price	EMD Amount
Sale of Corporate Debtor as a Going Concern along with all assets including Land & Building, Plant & Machinery and Securities & Financial Assets.	Rs 27.40 Crores	Rs 2.74 Crores

The sale shall be subject to the Terms and Conditions prescribed in the "E-Auction Process Document" available at <https://nclt.auctiontigger.net> and www.divinevidyt.in and to the following conditions:

1. It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Company to effectuate the sale. Liquidator of M/s Divine Vidyt Limited reserves the right to suspend/abandon/cancel/extend or modify process terms and/or reject or disqualify any prospective bidder/bid/offer at any stage of the e-auction process without assigning any reason and without any liability.
2. E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATSOEVER THERE IS" and "NO RECOURSE" basis through approved service provider, M/s. e-Procurement Technologies Limited (Auction Tiger).
3. The last date for submission of Eligibility documents and Refundable Deposit for the Participants as mentioned in the Process Documents is 18th January, 2022. The Bid Documents details and EMD payment details should reach the office of the Liquidator physically or by E-mail at the address given below before 06:00 PM on 25th January, 2022.
4. Any modification in timelines and/or in the "e-auction process document" including terms and conditions will be notified in the website of the Corporate Debtor i.e www.divinevidyt.in
5. For any query, contact Mr Rajesh Kumar Agrawal, mob- 9830201612, mail id- cirp.dvl@gmail.com or Contact: Mr. Praveen Kumar Thevar 9722778828 - 079 6813 6854/55/51, Email ID: praveen.thevar@auctiontigger.net.

Rajesh Kumar Agrawal
Liquidator
Divine Vidyt Limited- In liquidation
IBBI Regn No.: IBBI/PA-001/IP-P01023/2017-2018/11722
1, Ganesh Chandra Avenue, 3rd Floor, Room No-301, Kolkata- 700013
Date: 03.01.2022
Place: Kolkata

Divine Vidyt Limited - In Liquidation
Regd. Off. Block D, 139, Regent Estate, 176/14/139, Rajpur Road, Kolkata- 700 092, West Bengal

E-Auction
Sale of Corporate Debtor as a Going Concern under the Insolvency and Bankruptcy Code, 2016
Date and Time of E-Auction: 27th January, 2022 at 11:00 AM to 02:00PM
(With unlimited extension of 10 minutes each)

Sale Notice

The Notice is hereby given for Sale of M/s Divine Vidyt Limited - In Liquidation (Corporate Debtor) as a Going Concern including all the assets forming part of Liquidation estate formed by the Liquidator, appointed by the Hon'ble NCLT Kolkata Bench under the Insolvency and Bankruptcy Code, 2016 and the regulations made thereunder.

Asset	Reserve Price	EMD Amount
Sale of Corporate Debtor as a Going Concern along with all assets including Land & Building, Plant & Machinery and Securities & Financial Assets.	Rs 27.40 Crores	Rs 2.74 Crores

The sale shall be subject to the Terms and Conditions prescribed in the "E-Auction Process Document" available at <https://nclt.auctiontigger.net> and www.divinevidyt.in and to the following conditions:

1. It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Company to effectuate the sale. Liquidator of M/s Divine Vidyt Limited reserves the right to suspend/abandon/cancel/extend or modify process terms and/or reject or disqualify any prospective bidder/bid/offer at any stage of the e-auction process without assigning any reason and without any liability.
2. E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATSOEVER THERE IS" and "NO RECOURSE" basis through approved service provider, M/s. e-Procurement Technologies Limited (Auction Tiger).
3. The last date for submission of Eligibility documents and Refundable Deposit for the Participants as mentioned in the Process Documents is 18th January, 2022. The Bid Documents details and EMD payment details should reach the office of the Liquidator physically or by E-mail at the address given below before 06:00 PM on 25th January, 2022.
4. Any modification in timelines and/or in the "e-auction process document" including terms and conditions will be notified in the website of the Corporate Debtor i.e www.divinevidyt.in
5. For any query, contact Mr Rajesh Kumar Agrawal, mob- 9830201612, mail id- cirp.dvl@gmail.com or Contact: Mr. Praveen Kumar Thevar 9722778828 - 079 6813 6854/55/51, Email ID: praveen.thevar@auctiontigger.net.

Rajesh Kumar Agrawal
Liquidator
Divine Vidyt Limited- In liquidation
IBBI Regn No.: IBBI/PA-001/IP-P01023/2017-2018/11722
1, Ganesh Chandra Avenue, 3rd Floor, Room No-301, Kolkata- 700013
Date: 03.01.2022
Place: Kolkata

Divine Vidyt Limited - In Liquidation
Regd. Off. Block D, 139, Regent Estate, 176/14/139, Rajpur Road, Kolkata- 700 092, West Bengal

E-Auction
Sale of Corporate Debtor as a Going Concern under the Insolvency and Bankruptcy Code, 2016
Date and Time of E-Auction: 27th January, 2022 at 11:00 AM to 02:00PM
(With unlimited extension of 10 minutes each)

Sale Notice

The Notice is hereby given for Sale of M/s Divine Vidyt Limited - In Liquidation (Corporate Debtor) as a Going Concern including all the assets forming part of Liquidation estate formed by the Liquidator, appointed by the Hon'ble NCLT Kolkata Bench under the Insolvency and Bankruptcy Code, 2016 and the regulations made thereunder.

Asset	Reserve Price	EMD Amount
Sale of Corporate Debtor as a Going Concern along with all assets including Land & Building, Plant & Machinery and Securities & Financial Assets.	Rs 27.40 Crores	Rs 2.74 Crores

The sale shall be subject to the Terms and Conditions prescribed in the "E-Auction Process Document" available at <https://nclt.auctiontigger.net> and www.divinevidyt.in and to the following conditions:

1. It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Company to effectuate the sale. Liquidator of M/s Divine Vidyt Limited reserves the right to suspend/abandon/cancel/extend or modify process terms and/or reject or disqualify any prospective bidder/bid/offer at any stage of the e-auction process without assigning any reason and without any liability.
2. E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATSOEVER THERE IS" and "NO RECOURSE" basis through approved service provider, M/s. e-Procurement Technologies Limited (Auction Tiger).
3. The last date for submission of Eligibility documents and Refundable Deposit for the Participants as mentioned in the Process Documents is 18th January, 2022. The Bid Documents details and EMD payment details should reach the office of the Liquidator physically or by E-mail at the address given below before 06:00 PM on 25th January, 2022.
4. Any modification in timelines and/or in the "e-auction process document" including terms and conditions will be notified in the website of the Corporate Debtor i.e www.divinevidyt.in
5. For any query, contact Mr Rajesh Kumar Agrawal, mob- 9830201612, mail id- cirp.dvl@gmail.com or Contact: Mr. Praveen Kumar Thevar 9722778828 - 079 6813 6854/55/51, Email ID: praveen.thevar@auctiontigger.net.

Rajesh Kumar Agrawal
Liquidator
Divine Vidyt Limited- In liquidation
IBBI Regn No.: IBBI/PA-001/IP-P01023/2017-2018/11722
1, Ganesh Chandra Avenue, 3rd Floor, Room No-301, Kolkata- 700013
Date: 03.01.2022
Place: Kolkata

Divine Vidyt Limited - In Liquidation
Regd. Off. Block D, 139, Regent Estate, 176/14/139, Rajpur Road, Kolkata- 700 092, West Bengal

E-Auction
Sale of Corporate Debtor as a Going Concern under the Insolvency and Bankruptcy Code, 2016
Date and Time of E-Auction: 27th January, 2022 at 11:00 AM to 02:00PM
(With unlimited extension of 10 minutes each)

Sale Notice

The Notice is hereby given for Sale of M/s Divine Vidyt Limited - In Liquidation (Corporate Debtor) as a Going Concern including all the assets forming part of Liquidation estate formed by the Liquidator, appointed by the Hon'ble NCLT Kolkata Bench under the Insolvency and Bankruptcy Code, 2016 and the regulations made thereunder.

Asset	Reserve Price	EMD Amount
Sale of Corporate Debtor as a Going Concern along with all assets including Land & Building, Plant & Machinery and Securities & Financial Assets.	Rs 27.40 Crores	Rs 2.74 Crores

The sale shall be subject to the Terms and Conditions prescribed in the "E-Auction Process Document" available at <https://nclt.auctiontigger.net> and www.divinevidyt.in and to the following conditions:

1. It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Company to effectuate the sale. Liquidator of M/s Divine Vidyt Limited reserves the right to suspend/abandon/cancel/extend or modify process terms and/or reject or disqualify any prospective bidder/bid/offer at any stage of the e-auction process without assigning any reason and without any liability.
2. E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATSOEVER THERE IS" and "NO RECOURSE" basis through approved service provider, M/s. e-Procurement Technologies Limited (Auction Tiger).
3. The last date for submission of Eligibility documents and Refundable Deposit for the Participants as mentioned in the Process Documents is 18th January, 2022. The Bid Documents details and EMD payment details should reach the office of the Liquidator physically or by E-mail at the address given below before 06:00 PM on 25th January, 2022.
4. Any modification in timelines and/or in the "e-auction process document" including terms and conditions will be notified in the website of the Corporate Debtor i.e www.divinevidyt.in
5. For any query, contact Mr Rajesh Kumar Agrawal, mob- 9830201612, mail id- cirp.dvl@gmail.com or Contact: Mr. Praveen Kumar Thevar 9722778828 - 079 6813 6854/55/51, Email ID: praveen.thevar@auctiontigger.net.

Rajesh Kumar Agrawal
Liquidator
Divine Vidyt Limited- In liquidation
IBBI Regn No.: IBBI/PA-001/IP-P01023/2017-2018/11722
1, Ganesh Chandra Avenue, 3rd Floor, Room No-301, Kolkata- 700013
Date: 03.01.2022
Place: Kolkata

INOX WIND ENERGY LIMITED
Regd. Off.: ABS Towers, 3rd Floor, Old Pandra Road, Vadodra 390 007, Gujarat
CIN: U40106GJ2020PLC113100 | Tel.: +91 (265) 61981111 | Fax: +91 (265) 2310 312
Email: investors.in@inoxwind.com | Website: www.inoxwind.com

NOTICE TO SHAREHOLDERS REGARDING 3rd EXTRA-ORDINARY GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the **Third Extra-Ordinary General Meeting (EGM)** of the Company will be held on **Tuesday, January 25, 2022 at 12:00 Noon (IST)** through **Video Conferencing (VC)/ Other Audio-Visual Means (OAVM)** facility in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") read with relevant Circulars issued by Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India ("SEBI"). Members will be able to attend the EGM through VC/ OAVM facility only.

The Notice of 3rd EGM has been sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company or Depositories. These documents are also available on the websites of the Company; www.inoxwind.com, Stock Exchanges i.e. BSE Limited; www.bseindia.com and National Stock Exchange of India Limited; www.nseindia.com and Central Depository Services (India) Limited (CDSL); www.evotingindia.com.

The Company has arranged e-Voting facility ("remote e-Voting" and "e-Voting during the EGM") for all its Members holding shares in physical or demat mode, as on the Cut-off date i.e. Tuesday, January 18, 2022 through the e-Voting platform of CDSL in respect of the Resolutions to be passed at the EGM. Only Members holding shares of the Company as on the above mentioned Cut-off date shall be entitled to avail the e-Voting facility. Voting rights (for e-Voting facility) shall be reckoned on the paid-up value of the shares registered in the name of the Member(s) of the Company as on the Cut-off date. All eligible Members are requested to note following schedule of e-Voting facility:

Particulars	Date
Date of completion of dispatch of Notice	January 3, 2022
Date and time of commencement of remote e-Voting	January 21, 2022 at 09:00 A.M. (IST)
Date and time of end of remote e-Voting	January 24, 2022 at 05:00 P.M. (IST)
Date of e-Voting during EGM	January 25, 2022
Date of declaration of result	Within 2 working days of conclusion of EGM

All eligible Members and persons who become Members of the Company after the dispatch of the Notice may follow the instructions for e-Voting facility, manner of attending/ joining EGM through VC/ OAVM and registering/ updating email address and phone number of Members as mentioned in the Notice of EGM. The Members who cast their vote by remote e-Voting may attend the Meeting through VC/ OAVM but shall not be entitled to cast their vote again during the EGM. Vote once casted by the Member shall not be allowed to be changed subsequently. Please note that remote e-Voting shall be disabled by the CDSL beyond the date and time specified in the above schedule.

Members having any grievance connected with e-voting may contact Shri Rakesh Dalvi, Sr. Manager of CDSL, A Wing, 25th Floor, Marathon Futorex, Mafatlal Mill Compound, N. M. Joshi Marg, Lower Parel (East), Mumbai-400013; Email: helpdesk.evoting@cdslindia.com; Tel: 022-23058542/43.

By Order of the Board
For INOX WIND ENERGY LIMITED
Sd/-
Deepak Banga
Company Secretary

Place : Noida
Date : January 3, 2022

Particulars	Date
Date of completion of dispatch of Notice	January 3, 2022
Date and time of commencement of remote e-Voting	January 21, 2022 at 09:00 A.M. (IST)
Date and time of end of remote e-Voting	January 24, 2022 at 05:00 P.M. (IST)
Date of e-Voting during EGM	January 25, 2022
Date of declaration of result	Within 2 working days of conclusion of EGM